

# நமது அழநாடு

தமிழர் தாயகத்தின் முன்னோடி நாளிதழ்

மலர்:04

திருவள்ளூர் ஆண்டு: 2036

புரட்டாதி- 21

ஹிஸ்டரி 1428

ரம்மூன் 03 (07.10.2005) வெள்ளிக்கிழமை இதழ்:07



அசல் 22 கரட தங்க நகைகளையும்,  
ஒடர் நகைகளையும் குறித்த நேரத்தில்  
உத்தரவாதத்துடன் செய்து  
பெற்றுக்கொள்ள

**கிஷோரி நகையகம்**

194, கஸ்தூரியார் வீதி,  
யாழ்ப்பாணம்  
T.P. : 021 222 5987

## தமிழர் தரப்பு நியாயங்களை கூறும் வழியை ஐரோப்பிய ஒன்றிய தடை அடைத்துவிட்டது!



### நோர்வே தூதுவரிடம் தமிழ்ச்செல்வன் கவலை

கிளிநொச்சி

சமாதான முயற்சிகளில் ஒரு தரப்பாக பங்கேற்கும் தமிழர் தரப்பின் நியாயங்களை எடுத்துக் கூறும் வழிகளை ஐரோப்பிய ஒன்றியம் பயணத்தடை விதித்ததன் மூலம் முடிவிட்டதாக நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்காரிடம் தமிழ் அரசியந்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் கவலை தெரிவித்ததுடன் - சர்வதேச சமூகத்தின் மீதான தமிழ்மக்களின் நம்பிக்கை பலவீனமடைந்து போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார். நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கரைச் சந்தித்த பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய அரசியந்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் - இந்தச் சந்திப் புத் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில் -

(11 ஆம் பக்கம் பார்க்க)

### பயணத் தடை தொடர்பாக ஒருதரப்பும் பேச்சு!

— தூதுவர் பிரட்காரர்

கிளிநொச்சி

விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை தொடர்பாக - விடுதலைப் புலிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுடன் விவாதிக்கப்பட்டு வருவதாக இலங்கைக்கான நோர்வே(12 ஆம் பக்கம் பார்க்க)

### குமாரி க.ரே தீக்குளிப்பு!

கொழும்பு

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறிய - குமாரி க.ரே என்ற பெண், நேற்று அதி காலை ஹக்கீமுக்குச் சொந்தமான ஊக்கிரீம் தொழிற்சாலையில் உடலில் பெற்றோல் ஊற்றித் தீவைத்து (12 ஆம் பக்கம் பார்க்க)

### வெட்புமணு தாக்கல் இன்று!

கொழும்பு

எழிர்வரதம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி

### தினமுரசு அலுவலகம் முன் கொழும்பில் குண்டு வெடிப்பு!



கொழும்பு

கொழும்பு - வெள்ளவத்தையில் உள்ள தினமுரசு அலுவலகத்துக்கு முன்பாக - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட செயலாளரின் வாகனத்துக்குள் நேற்றுக்காலை குண்டு ஒன்று வெடித்த தில் ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவர் காய மடைந்தார்.

நேற்றுக்காலை 7.45 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது -

(12 ஆம் பக்கம் பார்க்க)



### சிரேஷ்ட ஈ.பி.டி.பி உறுப்பினர் திருமலையில் சுட்டுக்கொலை!

திருகோணமலை

திருகோணமலை - பாலையூற்றில் ஈ.பி.டி.பி.பின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் நேற்றுக்காலை சுட்டுக் கொல்லப்பட்டார்.

### கொழும்பு குண்டு வெடிப்புடன் புலிகளுக்குத் தொடர்பில்லை!

கிளிநொச்சி

வெள்ளவத்தையில் தினமுரசு பத்திரிகை அலுவலகத்துக்கு அருகில் நேற்றுக்காலை நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என அபிநேஷ் விடுதலைப் புலிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

## வேட்புமனு தாக்கல் இன்று!

கொழும்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி யிடவுள்ள வேட்பாளர்கள் இன்று தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளனர். வேட்பு மனுக்களை தாக்கல்செய்யச் செல்லும் வேட்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து (12 ஆம் பக்கம் பார்க்க)

## கிரவோ-தாக்குதல்கள்...!

### திருமலையில் மூவர் காயம்!

திருகோணமலை

திருகோணமலை கடற்கரை வீதியில் அமைந்துள்ள படையினரின் காவரைண் மீது நேற்றிரவு 8.30 மணியளவில் இனந்தெரியாதோர் நடத்திய கைக்குண்டுத் தாக்குதலில் இராணுவச் சிப்பாய் மற்றும் பொலிஸார் என இருவர் காயமடைந்தனர். (12 ஆம் பக்கம் பார்க்க)

### மடட. வில் 10 பேர் காயம்!

மடடக்களப்பு

மடடக்களப்பு - வாழைச்சேனை யிலுள்ள விபுலானந்தா சந்தியில் படையினருக்கு தண்ணீர் ஏற்றிச்சென்ற பவுசர் மீது நேற்று நடத்தப்பட்ட கிரனேட் தாக்குதலில் பொலிஸார் ஒருவரும் 9 பொதுமக்களும் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 1.25 மணியளவில் இடம்பெற்றது. துறைமுக இராணுவ முகாமுக்கு தண்ணீர் ஏற்றிக்கொண்டுசென்ற பவுசர் மீது மோட்டார் (12 ஆம் பக்கம் பார்க்க)

திருகோணமலை

திருகோணமலை - பாலையூற்றில் ஈ.பி.டி.பியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் நேற்றுக்காலை சுட்டுக் கொல்லப்பட்டார்.

தினமூரசு பத்திரிகையை விநியோகிப்பதற்காக சைக்கிளில் கொண்டு சென்றபோதே - ஈ.பி.டி.பி உறுப்பினரை தனியார் தொலைத் தொடர்பகம் ஒன்றில் காத்திருந்த இரண்டு பேர் கைத்துப்பாக்கியால் சுட்டனர்.

நேற்றுக்காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது தலையில் ஆறு துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுக்குள்ளான ஈ.பி.டி.பி. உறுப்பினரான சூர்யா எனப்படும் (12 ஆம் பக்கம் பார்க்க)

கிளிநொச்சி

வெள்ளவத்தையில் தினமூரசு பத்திரிகை அலுவலகத்துக்கு அருகில் நேற்றுக்காலை நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று தமிழிழி விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் ஊடக ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் இது குறித்து கூறுகையில் -

இந்தத் தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. கொழும்பில் எது நடந்தாலும் ஒவ்வொரு முறையும், ஏன் விடுதலைப் புலிகளையே குற்றம் சுமத்துகிறார்கள் என்று தெரியவில்லை என்றும் அவர் கேள்வியுழப்பினார்.

# மணலாற்றில் முதலாவது துணைப்படை அணியின் பயிற்சி நிறைவு!



கிளிநொச்சி

ஸெப். கேணல் திருவடி பயிற்சிக் கல்லூரியின் முதலாவது துணைப்படை அணி நேற்று பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறியது.

மணலாற்றுப் பகுதியில் அமைந்துள்ள ஸெப். கேணல் திருவடி பயிற்சிக் கல்லூரியில் இது தொடர்பான நிகழ்வுகள் இடம்பெற்றன.

சிவபாதம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழிழி கடற்படையின் சிறப்புத் தளபதி கேணல் சூன்ச கலந்து சிறப்பித்தார்.

நிகழ்வின் ஆரம்பத்தில் பொதுச் சூடரை கரைதுறைப்பற்று பிரதேச செயலர் கீருஸ்ணபிள்ளை, முல்லை. மாவட்ட சமாசங்களின் தலைவர் மரியதாஸ் ஆகியோர் ஏற்றி வைத்தனர். (12 ஆம் பக்கம் பார்க்க)



ஒதுக்கீடுகளுக்கு அழையுங்கள்  
 021-2223891, 2226297, 077-2349999, 011-2372952/3, 011-2360290/1  
 email: jaffna@expoavi.com, reservations@expoavi.com.  
**EXPOAIR**  
 Your friend in the skies...

கிலங்கையில்  
 முன்னணி வகிக்கும்  
 உங்கள் உள்ளூர்  
 விமான சேவை...











டக்காரன், குடிக்காரன் இவனைத் திருத்த முடியாது. இவனுடன் வாழவே மாட்டேன் என்று வெளியேறுவது நல்லதல்ல". இந்த உலகத்தில் உள்ள யாருமே 100 சதவீதம் பொருத்தமான ஜோடி என்று சொல்லி விட முடியாது என்கிறார் பிரபல பாலியல் ஆய்வு நிபுணர் ஒருவர். ஆகவே நீங்கள் 100 சதவீத கச்சிதமான கணவர் பற்றிய கன

விடயங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுவது சகஜம். ஆனால் இப்படிப்பட்ட பெண்கள் இந்தப் பிரச்சினையை பெரிதுபடுத்தி, விவாகரத்து வரை கொண்டு சென்று விடுவார்கள். இதற்குக் காரணம் அவரது மனதில் தனது பழைய காதலனைக் கைப்பிடித்து விடலாம் என்ற எண்ணம் மேலோங்கி இருப்பதுதான். இந்த மறுமணக் கனவில் மிதக்கும் பெண்கள் - இன்னொன்றையும் சிந்

## புதுமணத் தம்பதிகளிடையே விரிசலா?

புதுமணத் தம்பதியரிடையே தொடக்கத்தில் அமைதியாக இருக்கும் ஈகோ கொஞ்சம் கொஞ்சமாகத் தலை தூக்க, பிரச்சினைகள் பூதாகரமாக வெடிக்கத் தொடங்கி விடுகிறது. எனவே, திருமண வாழ்க்கையின் ஆரம்பகால ஊடல்களை, நிரந்தர பழக்கமாக்கி விடாதீர்கள். எந்தவித பிரச்சினையுமின்றி தொடங்கும் திருமண வாழ்க்கை மாமனார் - மாமியாரின் 'தடாலடி' பேச்சால் குடும்பத்தில் குழப்பம் அதிகமாகி, விவாகரத்து வரை சென்றுவிடுகிறது. திருமணமான சில வாரங்களிலேயே "இந்தக் கணவனைத் தனக்குப் பொருத்தமானவன் இல்லை. பொய் பித்தலாட்

வுகளை கொஞ்சம் மூட்டை கட்டி வையுங்கள். உங்கள் கணவருடன் எந்த அளவுக்கு விட்டுக் கொடுத்து வாழ்க்கைப் பயணத்தைக் கடக்க முடியும் என்பதைச் சிந்திக்கவும். திருமணமாகி விட்ட பிறகு அதை அவசரமாக முறித்துக் கொள்வதில் இருவருக்கும் எந்த லாபமும் இல்லை. சில பெண்கள் ஏற்கனவே ஒரு வரைக் காதலித்து இருக்கலாம். ஆனால் பெற்றோரின் வற்புறுத்தலால் தனக்கு முன், பின் அறிமுகம் இல்லாத ஒருவரைத் திருமணம் செய்ய நேரிடலாம். திருமணமான புதிதில் சில

## விரிசலா?

திப்பது அவசியம். மறுமணம் செய்து கொண்டால் பிடிவாத குணத்தை விட்டு விட்டு காதலனுடன் சுமுகமாக விட்டுக் கொடுத்து வாழ முடியுமா? அவரிடமும் சில குறைகள் இருந்தால் அவரை விட்டுப் பிரிந்து விட மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது. இப்படிப்பட்ட அலைபாயும் பெண்கள் - கண்டிப்பாக திருமணத்துக்கு முந்தைய ஆலோசனை மையங்களுக்குச் சென்று பயிற்சி பெற வேண்டும். (தொடரும்...)

## சிறுமிகளை வாடும் அழகு மோகம்




கல்லூரி மாணவிகள், இளம் பெண்களை ஆட்டிப்படைத்து வரும் அழகு மோகம் தற்போது சிறுமிகளையும் விட்டு வைக்கவில்லை!

நம்நாட்டில் உள்ள சிறுமிகள் 8 வயது முதலே தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். பெரும்பாலான சிறுமிகள் 3 ஆவது வகுப்புப் படிக்கும் போதே தனக்கென்று அழகு சாதனப் பொருட்களை வாங்கிக்கொள்கிறார்கள். விடுமுறை நாட்களில் தனக்கு விதம்விதமாக மேக் - அப் போட்டுக் கொண்டு உலா வருகிறார்கள்.

அதேபோல் ஜீன்ஸ், சுடிதார் எனப் புதுவித ஆடைகள் அணிந்து கொண்டு வெளியில் செல்கிறார்கள்.

இளவயதிலேயே சிறுமிகளிடம் ஏற்பட்டுள்ள இந்த அழகு மோகத்திற்குக் காரணம் என்ன என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் பல்வேறு ஆச்சரியமான தகவல்கள் தெரிய



வந்தன. 7 வயதிலேயே அவர்கள் தங்களை 20 வயது பெண் போல நினைத்துக் கொள்கிறார்கள். இதற்கு அவர்களது வயதை மீறிய அறிவு வளர்ச்சிதான் காரணம்.

இது தவிர, தொலைக்காட்சியில் அடிக்கடி காட்டப்படும் அழகுக்கலை நிகழ்ச்சிகள்கூட சிறுமிகள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.

சில பெற்றோரே தங்கள் மகளுக்கு 4, 5 வயதிலேயே அழகுசாதனப் பொருட்களை வாங்கிக் கொடுப்பதற்கூட அவர்களது அழகு மோகத்திற்கு தீனியாக அமைந்து விடுகிறது.

சில தனியார் பள்ளிகளில் அழகிப் போட்டி நடத்துகிறார்கள். இதைப்பார்க்கும் சிறுமிகள் தாங்களும் அதில் கலந்து கொண்டு வெற்றி பெறவேண்டும் என்ற ஆசையில் மேக் - அப் பற்றி கற்றுக் கொண்டு விடுகிறார்கள்.

இந்த திடீர் அழகு மோகத்தால், சில சிறுமிகள் படிப்பில் கவனம் சிதறி... தோல்வியைக்கூட தழுவி வருகிறார்கள் என்று எச்சரிக்கை விடுகிறது.


அந்த ஆய்வு...! இனியாவது சிறுமிகளின் பெற்றோர்-தங்கள் மகள் அழகு மோகத்தில் ஆர்வம் காட்டினால், அதை கட்டுப்படுத்துவது நல்லது. சிறுமிகளின் அழகு மோகம் அவர்களது எதிர்காலத்துக்குத்தான் வேட்டு வைக்கும்! ... புரிந்தால் நல்லது!

## இயல்பு நிலைக்கூடக் கொண்முவர... இதோ சில எளிய பயிற்சிகள்

பிடத்தசைகளுக்கான பயிற்சிகள் இந்தத் தசைகளுக்குரிய பயிற்சிகளை செய்வதனால் முதுகுவலியைக் குறைப்பதுடன் இயல்பான நாரி அசைவையும் பேணலாம். \* சுடுநீரால் 15 நிமிடங்களுக்கு ஒத்தடம் பிடிக்கலாம் \* தரையில் நேராக நிமிர்ந்து படுக்கவும், பின் துவாய் போன்ற தடித்த துணியை மடித்து நாரிப்பகுதிக்கு கீழாக தலையில் வைத்து, முதுகை துணியுடன் அழுத்தவும். இதன்போது முதுகுப்பகுதிக்கும், தரைக்கும் இடைவெளியே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதாவது-முதுகு வளைவைத் தட்டையாக்குதல் வேண்டும். அதேசமயம் வயிற்றுத்தசைகளையும், பின்புற தசைகளையும் இறுக்கமாக வைத்துக் கொண்டு பின் தளர்ந்த நிலைக்கு விடவேண்டும். இதனை 5 - 10 தடவைகள் செய்யலாம்.



படத்தில் உள்ளவாறு நிமிர்ந்து கால்களை மடக்கிய நிலையில் ஒன்றை ஒன்று எதிர்த்திசைகளில் அசைத்தும், பின் ஒன்றை ஒன்று நோக்கியும் கொண்டு வரவும். இந்தப் பயிற்சியை 5-10 தடவைகள் செய்யவும். படத்திலுள்ளவாறு முதலில் குப்புறப்படுக்கவும். பின் தலையை உயர்த்திக்கொண்டு முழங்கால்களை மடக்காத வண்ணம் இரு கால்களையும் ஒரே நேரத்தில் உயர்த்தி சில வினாடிகள் வைத்திருந்து, பழைய நிலைக்குக் கொண்டு வரவும். \* கீழ்க்காணும் படங்களில் உள்ள வாறு சரியான முறைகளைப் பின்பற்றவும்.



படங்களில் காட்டியவாறு பின்பற்றங்கள். பிழை சரி \* கால்களைச் சற்று அகட்டி நிமிர்ந்து நின்று இரு கைகளையும் இடுப்பில் வைத்தவாறு பின்னோக்கி உடம்பை வளைக்கவும். சிசேரியன் ஆனவர்களுக்கான பயிற்சிகள் இவர்கள் சுகப்பிரசவத்தின் பின் செய்யக்கூடிய சுவாசப் பயிற்சிகளையும் (i)(a.b.c) (ii) ஐயும் பிரசவத்தின் மறுநாள் இருந்தே செய்ய ஆரம்பிக்கலாம். படுக்கையில் இருந்து எழும்பும் போது, உடலை ஒரு பக்கமாகத் திருப்பி, முழங்கால்களை மடித்து கால்களைக் கீழே தொங்கவிட்டு, கைகளின் உதவியுடன் எழும்பவேண்டும். \* கால்பிரசவத்தின் போது, செய்யப்படும் மிகுதி பயிற்சிகளை இவர்கள் பிரசவத்தில் இருந்து 4-5 வாரத்தின் பின்னர் செய்யத் தொடங்கலாம். சிலருக்கு பிரசவத்தின் பின் உடல் நலத்தில் வேறு சில பிரச்சினைகள் ஏற்படலாம். அவ்வாறான பிரச்சினைகளும் அவற்றைத் தடுக்கும் வழிகளும். 1. சுவாசிப்பு கடினமாயின்:- தலையை சற்று உயர்த்தி வைப்பதன் மூலம் தவிர்க்கலாம். a. 2 அல்லது 3 தலையணைகளை தலையின் கீழ் வைத்து நிமிர்ந்து படுக்கவும். அல்லது - b. தலைப்பகுதியை உயர்த்தக் கூடிய கட்டில் எனின் அந்தப் பகுதி யை தேவைக்கேற்றபடி உயர்த்திப் படுக்கலாம். 2. தசைப்பிடிப்பு - கணுக்கால் மூட்டினை வெவ்வேறு முறைகளில் அசைப்பதன் மூலம் குறைக்கலாம். அந்தப் பயிற்சிகளைக் கீழ்க்காணும்

3. வெளிக்கோசு நாளங்கள் சிலவேளைகளில் கால் நாளங்கள் தடிப்படைந்து வலியை ஏற்படுத்தும். இதன்போது அதிகநேரம் நின்று வேலைகள் செய்வதைக் குறைத்து பண்டேஜ் இனால் சுற்றிக் கட்டுவதன் மூலம் குறைக்கலாம். 4. காலின் பாதப்பகுதி தொங்கிய நிலையில் இருத்தல் - \* கால் பாதத்தை நேராக நீட்டி வைத்து, மண்மூட்டையால் அணை வைக்கவும். \* பாதத்தை சீராக அசைத்தல். வெளியாக உள்ளோக்கி பக்கவாட்டாக \* சிலருக்கு இதன்போது பாதங்களில் உணர்ச்சிகள் அற்றுக்காணப்படலாம். இந்த வேளைகளில் காயங்கள் ஏற்பட்டாலும் உணர்முடியாதிருக்கும். இவற்றைத் தடுப்பதற்கு - தினமும் கால்களைச் சுத்தமாக கழுவி முகத்தைப் போன்று பராமரித்தல் வேண்டும். கால் நகங்களை வெட்டும் போது அவதானமாக வெட்டவும். எல்லா நேரங்களிலும் பாதணிகள் அணிய வேண்டும். அதேவேளை அவை இறுக்கமாக இருக்கக்கூடாது. மேலதிக சிகிச்சை தேவையாயின் அது சம்பந்தமான மருத்துவரை நாடவும். (முற்றும்)

தொகுப்பு - சி.அக்லிசா நான்காம் வகுடம், மருத்துவபீடம் யாழ். பல்கலைக்கழகம்.







கிளிநொச்சி மத்திய கல்லூரியில் வணிக மாணவர் மன்றத்தினரால் தமிழீழ வைப்புகத்தின் ஆதரவுடன் இடம்பெற்ற மாதாந்த பரிசளிப்பு விழா நிகழ்வில் தமிழீழ தேசியக் கொடியை இசைவிழி வாணிபப் பொறுப்பாளர் மருதம் ஏற்றிவைப்பதையும், மங்கள விளக்கை புலிகளின் குரல் பொறுப்பாளர் தமிழன்பன் ஏற்றுவதையும் படங்களில் காணலாம்.

## மறவன் பயிற்சி பாசறையில் கடற்படை துணைப்படையின் 5 ஆவது அணியினர் பயிற்சிபெற்று வெளியேறினர்!



மருதங்கேணி லெப்ரினன்ட் கேணல் மறவன் பயிற்சிப் பாசறையில் தமிழீழக் கடற்படையின் துணைப் படையின் ஐந்தாவது அணியினர் பயிற்சிகளை நிறைவு செய்து நேற்றுமுன்தினம் வெளியேறியுள்ளனர்.

## புதுக்குடியிருப்பு பிரதேச மக்களுக்கான மக்கள் கட்டுமான பயிற்சி ஆரம்பம்!

புதுக்குடியிருப்பு பிரதேச மக்களுக்கான மக்கள் கட்டுமானப் பயிற்சி ஆரம்ப விழா நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு புதுக்குடியிருப்பு சிறிசுப்பிர மணிய வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. புதுக்குடியிருப்பு கோட்ட தேசிய எழுச்சிப் பேரவை செயலாளர் சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் - பொதுச்சுடரை புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் செ. தயானந்தா ஏற்றிவைத்தார். தேசியக் கொடியை முல்லைத்தீவு மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் செ.முகுந்தன் ஏற்றிவைத்தார். தொடர்ந்து பயிற்சி இடம் பெற்றது. இந்த நிகழ்வில் பயிற்சிக்கான முக்கியத்துவம் குறித்த கருத்துரைகளை புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் செ.தயானந்தா, மருதங்க சங்கத் தலைவர் நாகேந்திரம் ஆகியோர் நிகழ்த்தினர். சிறப்புரையை முல்லைத்தீவு மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் செ.முகுந்தன் நிகழ்த்தினார். இந்தப் பயிற்சியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. (வெ)

## மருதங்கேணி உதவி அரச அதிபர் பிரிவில் சூழல் தினத்தை முன்னிட்டு சிரமதானம்

ஆழியவளை சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மருதங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவில் கிராம அலுவலர் பிரிவு ரீதியாக கடந்த திங்கட்கிழமை தொடக்கம் சிரம தானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பிரதேசத்தின் சுற்றாடலிலுள்ள தினமக் கழிவுகள் அகற்றல், நீர் மாசடைதல், நீர் முகாமைத்துவம் மற்றும் சூழலைப் பாதுகாத்தல் போன்றவை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதுடன், சிரமதானமும் சூழலைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பிரதேச பாடசாலை அதிபர்கள், அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள், உத்தியோகத்தர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கிராம அலுவலர்கள் ஆகியோரும் கலந்துகொண்டு இச்செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர். (122)

## பன்னிரு வேங்கைகளின் நினைவுதினம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அனுஷ்டிப்பு

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் லெப்ரினன்ட் கேணல் குமரப்ப, லெப்ரினன்ட் கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 18 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் நேற்று முன்தினம் காலை 9.00 மணிக்கு நடைபெற்றது. புதுக்குடியிருப்பு கோட்ட தேசிய எழுச்சிப் பேரவை உறுப்பினர் லூமேனி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் - பொதுச்சுடரை கிராம அலுவலர் சிவராசா ஏற்றிவைத்தார். தேசியக் கொடியை புதுக்குடியிருப்பு பிரதேசப் பொறுப்பாளர் பிறையாள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து திருவுருவப்படங்களுக்கான ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வின் கருத்துரையை புதுக்குடியிருப்பு கிராம அலுவலர் சிவராசா, புதுக்குடியிருப்பு பிரதேச அரசியற்துறைப் பொறுப்பாளர் பிறையாள் ஆகியோர் நிகழ்த்தினர். மாணவர்களின் புரட்சிப் பாடல்களும் இடம்பெற்றன. (வெ)

இந்த நிகழ்வில் பொதுச்சுடரை யாழ்.மாவட்ட கடற்படைத் தளபதி கலாத்தன் (சலீம்) ஏற்றி வைத்தார். தமிழீழத் தேசியக் கொடியை களரக பயிற்சி ஆசிரியர் யசோ ஏற்றிவைத்தார். லெப்ரினன்ட். கேணல் மறவனின் திருவுருவப்படத்துக்கு பயிற்சி ஆசிரியர் புவண்ணன் ஈகச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்தார். தொடர்ந்து பன்னிரு வேங்கைகளின் திருவுருவப்படத்துக்கான ஈகச்சுடரை பெற்றோர்கள், போராளிகள், பயிற்சி ஆசிரியர்கள், தளபதிகள் ஆகியோர் ஏற்றி வைத்தனர். தலைமையுரை, நினைவுரை, சிறப்புரை ஆகியனவும் இடம்பெற்றது. உரைகளைத் தொடர்ந்து தமிழீழத் தேசியத் தலைவருக்கான நினைவுக் கேடயம் - தமிழீழ கடற்படையின் விசேட தளபதி கேணல் குசையிடம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பரிசில் வழங்கல் மற்றும் கலை நிகழ்வுகள் ஆகியனவும் இடம்பெற்றன.

## தற்காப்புப் பயிற்சி மல்லாவியில் ஆரம்பம்

மல்லாவி - பாண்டியன்குளம் பகுதி மக்களுக்கான தற்காப்புப் பயிற்சி கடந்த செவ்வாய்க் கிழமை பாண்டியன்குளம் மகா வித்தியாலய மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மல்லாவிப் பிரதேச தேசிய எழுச்சிப் பேரவை செயலாளர் சி.சண்முகலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் - தமிழீழத் தேசியக் கொடியை முல்லைத்தீவு மாட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் செ.முகுந்தன் ஏற்றிவைத்தார். பொது ஈகச்சுடரை மாந்தை கிழக்கு உதவி அரசாங்க அதிபர் ம.ஜெகு ஏற்றிவைத்தார். இந்த நிகழ்வில் சிறப்புரையை செ.முகுந்தன் நிகழ்த்தி பயிற்சியை ஆரம்பித்து வைத்தார். அந்தப் பகுதியைச் சேர்ந்த 450 இற்கும் மேற்பட்ட மக்கள் பயிற்சியில் இணைத்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

## சிறுவர் முதியோர்தின விழா

ஆழியவளை வடமராட்சி கிழக்கு - பிரதேச செயலகத்தின் சர்வதேச சிறுவர் முதியோர்தின விழா எதிர்வரும் 10 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு மருதங்கேணி இந்து தமிழ்க்கலவன் பாடசாலை யில் நடைபெறவுள்ளது. உதவி அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் - முதியோர்கள் கௌரவிக்கப்படுவதுடன், பாடசாலை மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட கவிதை, கட்டுரைப் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்படவுள்ளது. (122)

# காலச் சுவட்டில்

## இன்றைய நாளில் அன்று நிகழ்ந்தவை

- ஒக்ரோபர் - 07**
- 1806: லண்டனைச் சேர்ந்த நொல்ப் வெட்ஜ்வுட் என்பவர் காபன் தாளாக்கண்டுபிடித்து, அதற்கான காப்புரிமத்தைப் பெற்றுக்கொண்டார்.
  - 1839: நியூயார்க்கைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் வோல்க்காட் என்பவர் முதன்முதலாக ஒரு ஒவிய உருவப்படத்தை புகைப்படமாக எடுத்தார்.
  - 1916: ஜேர்மனிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று ரோட்ஸ் தீவு அருகே ஒன்பது பிரிட்டிஷ் கப்பல்களை மூழ்கடித்தது.
  - 1917: ஜேர்மனியுடனான ராஜீக உறவுகளை முறித்துக் கொள்வதாக உருகுவே அறிவித்தது.
  - 1918: நேச நாடுகளது உயர் போர்ச்சபை கொன்ஸ்தாந்தினோபிளை நோக்கி முன்னேறுமாறு நேசப்படகளுக்கு உத்தரவிட்டது.
  - 1927: ஆங்கிலக் கால்வாயை லண்டனைச் சேர்ந்த மெர்சிட்ஸ் கிளெயிட்ஸ் என்ற பெண்மணி பதினைந்து மணி நேரத்தில் நீந்திக் கடந்தார்.
  - 1929: கடற்படை வரப்பு பற்றிப் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு பிரிட்டிஷ் பிரதமர் ராம்ஸே மக்டொனால்ட் - அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பானுக்கு அழைப்பு விடுத்தார்.
  - 1935: இத்தாலி நாட்டை ஆக்கிரமிப்பாளன் என அறிவித்து அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடையை சர்வதேச சங்கம் விதிக்க வேண்டும் என பெரும்பான்மையான நாடுகள் அபிப்பிராயம் தெரிவித்தன.
  - 1936: முதன்முதலாக நடமாடும் தபால் அலுவலக சேவை பிரிட்டனில் கெண்ட் என்னுமிடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
  - 1938: முதன்முதலாக வானொலியில் தொடர் நாடக ஒலிபரப்பு பி.பி.சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
  - 1940: ஜேர்மனி - ருமேனிய எண்ணெய்க் கிணறுகளை கைப்பற்றிக்கொண்டது.
  - 1944: ஆஸ்சுவிட்ஸ் என்ற இடத்திலிருந்த மரண முகாம்களை யூதர்கள் அழித்தனர்.
  - 1949: ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு ஸ்தாபிக்கப்பட்டது. கிழக்கு பெர்லின் தலைநகராக அறிவிக்கப்பட்டது. தேர்தல்கள் எவையும் நடைபெறாமலே வில் ஹெய்ம் பையிக் ஜனாதிபதியாகவும், ஓட்டோகிரோட் வெல் பிரதமராகவும் அறிவிக்கப்பட்டனர்.
  - 1950: சீனப் படைகள் திபெத்தை ஆக்கிரமித்தன. அமெரிக்காவிடமும் பிரிட்டனிடமும் உதவிகேட்டு தலாய் லாமா தூதுக்குழுவை அனுப்பினார். அவர்கள் உதவிசெய்ய மறுத்து விட்டனர்.
  - 1953: பாகிஸ்தானில் அதிபர் இல்கந்தர் மிர்ஸாவால் இராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது.
  - 1959: பாக்தாத் ஒப்பந்த நாடுகளின் (CENTO) அமைச்சர்கள் கூட்டம் சென்டோ (CENTO - CENTRAL TREATY ORGANISATION) என்ற பெயரில் முதன்முறையாக வாஷிங்டனில் ஆரம்பமாகியது.
  - 1963: அணு ஆயுத சோதனைக்கு வரப்பு நிர்ணயிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் கெனடி ஒப்பமிட்டார்.
  - 1970: அன்வர் சகாத் எகிப்திய ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார்.
  - 2001: ஆப்கான் மீது இந்தியா தாக்குதலை ஆரம்பித்தது. பலஸ் தினர்கள் அமைதியாக வாழும்வரை அமெரிக்கர்கள் நிம்மதியாக இருக்க முடியாது என ஓஸாமா பின் லேடன் வீடியோ மூலம் அறிவித்தார்.

## தொடர்பு - 2329

## மோட்டார் சைக்கிள் விபத்தில் புதுக்குடியிருப்பில் ஒருவர் மரணம்

உடையார்கட்டு உடையார்கட்டு மூங்கிலாறுப் பகுதியில் கடந்த 28 ஆம் திகதி காலை 11.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் படுகாய மடைந்தவர் மரணமடைந்துள்ளார். இந்த சம்பவத்தில் ரெட்பானா குமாரசாமிபுரத்தை சேர்ந்த சின்னையா செல்லத்துரை (வயது 57) என்பவரே மரணமடைந்தவராவார். இந்தச் சம்பவம் பற்றி தெரிய வருவதாவது - பரந்தனிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாய மடைந்த இவர் - புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதான வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மரணமடைந்தார். (வெ)

**சுகாதாரக் கண்காட்சி**  
கிளிநொச்சி கிளிநொச்சி மகாவித்தியாலய மண்டபத்தில் நாளையும், நாளையதினமும் சுகாதாரக் கண்காட்சியொன்று நடைபெறவுள்ளது. இந்தக் கண்காட்சி காலை 9 மணி தொடக்கம், மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கண்காட்சியைக் கிளிநொச்சி சுகாதார வைத்தியப் பணிமனை ஏற்பாடு செய்துள்ளது.

சுழநாடு

வரை வரிகள்



அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான்  
பிறன் ஆக்கம் பேணாது அழுக்கறப் பான்.  
- வள்ளுவர் -

**நமது நோக்கு**

**நிபந்தனை வியூகத்துள் வேட்பாளர்கள்; வாக்குறுதி வலைக்குள் வாக்காளர்கள்!**

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களாகப் போட்டியிடும் கிரு பிரதான கட்சிகளைச் சேர்ந்தவர்களான பிரதமர் மகிந்த ராஜபக்சவும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் கிறுதியில் தத்தம் அணியில் எவ்வெவர இணைந்து கொள்ளுவார்களா என்பதைக் கடைசியில் ஒருவாறு உறுதிசெய்து கொண்டார்கள்.

கிம்முறை தேர்தலில் முன்னிப்போதும் கில்லாத அளவுக்கு ஆதரவுக்கூட்டணியை அமைத்துக்கொள்வதில் கிரு பிரதான வேட்பாளர்களுக்குமிடையே கரும் போட்டி நிலவிய போதும், முடிவில் பேரினவாதிகளான கிரு வேட்பாளர்கள் அணியிலும் இணைந்துள்ள கட்சிகளின் தன்மையின் அடிப்படையில் நோக்கினால், ஒரு பக்கம் - அதாவது பிரதமரின் பக்கம் - அதிவிரி பெளத்த அடிப்படையான கிணவாதிகளும், சமாதான விரோத சக்திகளும், ரணிலின் பக்கம் - தொடர்ந்தும் தத்தமது அரசியல் அலுவலர்கள், அதிகாரப் பதவிகள் போன்றவற்றுக்காக 'பேரம்பேசி' அரசியல் நடத்தியல் நடத்திய படி பேரினவாத பெரிய கட்சிகளை அண்டி சீறுபான்மையோரின் கட்சிகளும் சமாதானத்தின் பேரால் அணிசேர்வதாகக் கூறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

கிரு பிரதான வேட்பாளர்களுமே தமது வெற்றியாய்ப்பினை உறுதிசெய்துகொள்ள சீறுபான்மையோருடன் குறியாக- மலையக மற்றும் கில்லாமிய தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுடன் நடத்திய தொடர் பேச்சுவார்த்தையும், பேரம்பேசுதல்களும் கட்டுப்பாணம் செலுத்தவேண்டிய கடைசித் தினத்துக்கு முதல் நாள்தான் முடிவுக்கு வந்தது. கிறு கிலங்கையின் அரசியல் அவலத்துக்கும் - அசிங்கத்துக்கும் அழுத்தமான சான்றாகும்.

பிரதமர் தனது வெற்றியாய்ப்பினை நிச்சயப்படுத்த, தான் சார்ந்த ஒரு பாரம்பரிய கட்சியின் கொள்கைகளை தூக்கி ஒதுக்கிப் போட்டுவிட்டு - அதற்கு முரணான - நேரெதிரான கொள்கைகளைப் பேசுவதும், அக்கட்சியின் தலைவியை செல்லாக்காசென வீமர்ச்சித்துவரும் ஒரு கட்சியுடனும், தற்போதைய சமாதான முயற்சிகளை முற்றாக நிராகரிக்கும் மற்றொரு கட்சியுடனும், முற்றிலும் பெளத்த - சிங்கள பேரினவாத நலன்பேணும் நோக்கிலான நிபந்தனைகள் பலவற்றுக்கு சம்மதம் தெரிவித்து, கட்சித் தலைமையின் சம்மதத்தைக் கோராமலேயே உடன்பாடுகளை மேற்கொண்டுள்ளதைப் பார்த்துப்போது, கிறு நாட்டின் ஜனநாயக அமைப்பு முறையின் சுயநலத்தன்மை கொண்ட கோமாளித்தனத்தைப் புரிந்து கொள்ளமுடியும்.

ஒரு அரசியல் கட்சியுடன் கூட்டுவைத்து அல்லது அதற்கு ஆதரவு தெரிவித்து செயற்படும் மற்றொரு கட்சி, அது சீறு பான்மை சமூகத்தவரை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியாக கிருப்பின் பெரும்பான்மையின் கட்சியின் கொள்கை, ஜனநாயகப் பண்பு, அரசியல் நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில் அதனுடன் கூட்டை ஏற்படுத்துவதே உண்மையான அரசியல் நாகரிகமாகும்.

ஆனால், கிலங்கையில் எக்காலத்தும் கிறு நாகரிகத்தின் அடிப்படையில் எந்த அரசியல் கூட்டணியும் உருவாக்கப்படாது கிடையாது.

கிலங்கையில் ஜனநாயகம் சீரழிந்துள்ளமைக்கு கிறுவே பிரதான காரணமாகும்.

வெறுமனே அரித்தமற்றதும், சாத்தியமற்றதுமான நிபந்தனைகளுக்கு கட்டுப்பாட்டும், கோரிக்கைகளுக்கு சம்மதிக்கும், போலித்தனமானதும், எந்தவகையிலும் விசுவாசமற்றதும், சந்தர்ப்பவாத உள்நோக்கத்தின் அடிப்படையிலானதுமான தேர்தல்கால உடன்பாடுகள் நாட்டின் வாக்காளர்களை அதாவது வரியிறுப்பாளர்களை முற்றாகவே ஏமாளிகளாக்கும் நோக்கில் அமைந்தனவாகும்.

கித்தகைய உடன்பாடுகளின் அடிப்படையில் உருவான கூட்டணி தேர்தலில் வென்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினாலும் கூட, அவர்களின் தேர்தல்கால விஞ்ஞாபனங்களை நம்பி ஆட்சியை ஒப்படைத்த மக்களின் எதிர்பார்ப்புக்கமைய அவர்கள் ஆட்சியை நடத்தமுடியாத நிலையே கிறு நாட்டின் ஜனநாயக ஆட்சிப் பண்பாகவும் தொடர்ந்து கிருந்துவருகிறது.

கிறு கிறு நாட்டின் சகல அவலங்களையும், பிரச்சினைகளையும் உருவாக்குகின்ற நச்சு அரசியல் கலாசாரமாகவும் வளர்ந்தோங்கியுள்ளது என்பதும் உண்மையே!

எப்படியோ கிறு நாடு பாரம்பரியத்திலிருந்து உள்ளளவும் விலகாத நிலையில் கிம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான நகர்வுகள் யாவும் மேற்கொள்ளப்படக் தொடங்கியுள்ளன...

வரும் வாரங்கள் மக்களை - பெரும்பாலும் தென்பகுதி மக்களை அரசியல்வாதிகளின் அனல்பறக்கும் பிரசார மாயைக்குள் சிக்கவைக்கப் போகிறது என்பதும் உண்மையே.


வேட்பாளர்களின் வாக்குகளை மக்களிடமிருந்து அபகரிப்பதற்கான வாக்குறுதிகள் 'சுமாய்யாக சீறியெழவே செய்யும். தேர்தல் முடிவில் பார்க்கப்படும் கிறுதிக்கணத்தில் லாபமடைவது அரசியல்வாதிகள்...! நட்புமடையப்போவது வழமை போன்று வாக்களித்த மக்களே...!

கிறுவென்றும் எதிர்புகூறல் வார்த்தைகளால்... கிறு நாட்டின் தேசவழமையே கிறுதான்...!

கிறு குறித்து மக்கள்தான் சிந்திக்கவேண்டும். வேறு எதைத்தான் சொல்ல உள்ளதாம்...!

267, Navalur Road,  
Jaffna.  
T.P. - 021-2225107  
www.eezhanaadu.com

**நாடும் நடப்பும்**



**'ஊர்சுற்றி' யார் பார்வையில்...  
தேர்தல் போட்டா போட்டியில் சமாதானப் பேச்சு சாத்தியமா?**

அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவும், சமாதான முயற்சிகளை முன்னகர்த்தவும் இணைத்தலைமை என்ற அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் சாத்தியமான அனைத்து வழிகளிலும் நோர்வேக்கு உதவும் என்று ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதே சமயம் விடுதலைப் புலிகள் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்துள்ள போதிலும், விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தி சமாதான முயற்சிகளை மேற்கொள்வது என்ற அரசின் கொள்கையில் சிறிது கூட்டுமூறுதல் இல்லையென்று அரசாங்க அமைச்சரும் அரசின் சார்பில் பேசவில்லவருமான நிமால் சிறிபால டி சில்வாவும் தெரிவித்திருக்கிறார்.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் இந்தச் சமயத்தில் விடுதலைப் புலிகளுடன் அரசின் சார்பில் யார் பேசப் போகிறார்கள்?, எதைப் பற்றிப் பேசப் போகிறார்கள்? அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்புச் செலவுக்கெனப் பெருந்தொகைப் பணத்தை அரசாங்கம் ஒதுக்கியிருக்கிறது.

பாதுகாப்புச் செலவுக்கெனப் பெருந்தொகைப் பணத்தை ஒதுக்கியிருப்பது சமாதானத்தைக் கொண்டாடுவதற்காக இருக்கமுடியாது. ஆயுதங்களும், படைச் சாதனங்களும் வாங்குவதற்காகவே இந்தப் பணம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே வாங்கிய ஆயுதங்கள் இங்கு குவிந்துள்ளன.

படைகளை விட்டுச் சொல்லிக்கொள்ளாமல் ஓடியவர்கள் கொண்டு சென்ற ஆயுதங்கள் இன்னும் மீட்கப்படவில்லை. இந்த நிலையில் சமாதானப் பேச்சுக்கள் எந்த அளவுக்கு பயனளிக்கப் போகின்றன?

என்முன் அமர்ந்திருந்த நண்பர் பரமசிவம் இந்தக் கேள்விகளைக் கேட்டார். நான் நேற்றே சொன்ன மாதிரி பேச்சுவார்த்தை என்று பேச்சுக்காகப் பேசப்படுகின்றனவே தவிர, உண்மையில் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்ற நோக்கத்துடன் பேசப்படவில்லை என்பது ஜனாதிபதித் தேர்தலில் அவரவர் ஆள் திரட்டும் செயலில் அக்கறையோடு ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் இணைப்பிச்சினை பற்றிப் பேசுவதில் ஆர்வமாக இருப்பார்களா? என்று கேட்டேன்.

இதற்குத்தான் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் ஒரு கேள்வி எழுப்பியிருப்பதன் மூலம் நல்ல பதில் சொல்லியிருக்கிறாரே கவனிக்கவில்லையா? என்று பரமசிவம் கேட்டார்.

பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்திருக்கும் இலங்கை அரசாங்கம் மீது ஐரோப்பிய ஒன்றியமும், சர்வதேசமும் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றன என்று தமிழீழக் கூட்டமைப்பு

எம்.பியான ஜோசப் பரராஜசிங்கம் கேட்டிருப்பதைத்தானே சொல்கிறீர் என்று கேட்டேன்.

ஆமாம். அதையேதான் சொன்னேன். 2006ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் 69, 470 மில்லியன் ரூபாயை ஒதுக்கத்திட்டமிட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டைவிட பெருமளவில் அதிகம். இது படையினரைப்போடு அரசாங்கம் தயார்ப்படுத்துவதையே எடுத்துக் காட்டுகிறது. விடுதலைப் புலிகளையும் அரசாங்கத்தையும் சமயங்களாக ஏற்றுக்கொண்ட ஐரோப்பிய ஒன்றியமானது இன்று ஒரு பக்கச்சார்பாக புலிகளுக்குப் பயணத்தடை விதித்திருக்கிறது.

இந்த நிலையில் பாதுகாப்புச் செலவினத்தை அதிகரித்துள்ள அரசின் மீது ஐரோப்பிய ஒன்றியம் என்ன நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்று ஜோசப் கேட்டிருக்கிறார் என்று பரமசிவம் சொன்னார்.

புலிகள் கொலை செய்கிறார்கள், சிறுவர்களைக் கடத்துகிறார்கள் என்று தினமும் கொழும்பு ஆங்கில, சிங்கள ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருவதும், சங்கரியும் மற்றும் அவர் போன்றவர்களும் சுப்பிரமணியம் சுவாமி போன்றவர்களுடன் விமல் வீரவன்ச, டக்ளஸ் போன்றவர்களும் கூட்டங்கள் கூடிப் புலி மீது சேறு பூசிப்பிரசாரம் செய்ததன் நோக்கத்தை ஐரோப்பிய யூனியன் நிறைவேற்ற முனைந்திருக்கிறது என்று சொன்னேன்.

இப்பொழுது ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மட்டுமல்ல, மலையக மக்கள் முன்னணி, மேல் மாகாண மக்கள் முன்னணியும் அறிவித்திருக்கின்றன. ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசும் தனது ஆதரவைத்தெரிவித்திருக்கிறது. ஜாதிக ஹெல உறுமய வுடனும், ஜே.வி.பியுடனும், மஹிந்த ராஜபக்சு செய்துகொண்ட ஒப்பந்தமே அவருக்கு இந்த எதிர்ப்பைத் தேடிக்கொடுத்திருக்கின்றன.

கடற்கோளினால் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கத் தமிழ் பேசும் மக்களுக்கு வெளிநாடுகள் கொடுத்த உதவியைக் கூடப் பகிர்ந்து கொடுக்க எதிர்ப்புக் காட்டுபவர்களுடன் கூட்டுச் சேர்ந்தவருக்கு எப்படித் தமிழ் முஸ்லிம் மக்கள் வாக்களிக்க முடியும். பாவம் வாசுதேவ நாணயக்கார! அவர் தேர்தலில் நின்றாலும் அவர் நியாயந்தான் பேசுகிறார் என்று ஏற்றுக்கொள்பவர்களும் வாக்களிப்பதில்லை.

இப்பொழுது மஹிந்தவுக்கு ஆதரவளித்து அவருக்குள்ள மதிப்பையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்ன பரமசிவம் ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் எங்களை மறந்துவிடாமல், நாம் நமது சுயநிரணய உரிமையையும், சுதந்திரத்தையும் பெறுவதற்கு மேலும் முன்னேறிச் செல்லவேண்டிய வேலைகளைப் பார்ப்போம் என்று நடந்தார்.

சமூக ஓட்டத்துடன் தானும்  
ஒவ்வொரு தனிமனிதனும்  
உகந்தபடி ஒவ்வொரு தனிமனிதனும்  
தனும் மாற்ற முற்படுகிறான்.  
இந்த மாற்றங்களும், ஓட்டங்களும்  
வாழ்வியலில் தேவைதான். தேவைகள்  
மேல் எழுவது தப்பல்ல. தேவைகள்  
மேலெழ... மேலெழ... சூழல் பாது  
காப்புப்பற்றிய எண்ணக் கருக்கள்  
மேலும் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்

விட்டன. தேவைகளைப் பூர்த்தி செய்யும் அறிவியலும் வளர்ந்து விட்டது. நாளுக்கு நாள் புதிய புதிய கண்டுபிடிப்புகள் விஸ்வரூபமெடுக்கின்றன. சமூக ஓட்டத்துடன் தானும் ஒடுவதற்காக சூழலை தனக்கு உகந்தபடி ஒவ்வொரு தனிமனிதனும் மாற்ற முற்படுகிறான். இந்த மாற்றங்களும், ஓட்டங்களும் வாழ்வியலில் தேவைதான். தேவைகள் மேல் எழுவது தப்பல்ல. தேவைகள் மேலெழ... மேலெழ... சூழல் பாதுகாப்புப்பற்றிய எண்ணக் கருக்கள் மேலும் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். முன்பிருந்த

படுத்தப்படும் தாவர விலங்குக் கழிவுகளான பசளைகளோடு உக்காத இந்தத் திண்மக் கழிவுகளை சேர்த்துப் போடக்கூடாது. இதனைவிட உக்கிப் போகக் கூடிய திண்மக் கழிவுகளை உரமாகக் கூடிய வகையில் புதைக்கலாம். அல்லது இறுதி அகற்றலுக்காக ஒரு தனியான இடத்தில் சேர்க்கலாம். இவ்வாறாக ஒரு தனிநபர் தான் வாழும் சூழலைத் தூய்மைப்படுத்தி, தனது வாழ்வியல் காலத்தை உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும்.

**கிராமிய அமைப்புகள் ரீதியான சூழல் பாதுகாப்பு**

# சூழலைப் பாதுகாத்து தூய்மைத் தரணி போற்ற வாழ்வைப்போம்

எமது தாயகமானது பல வழிகளாலும் புண்பட்டு புது வாழ்வை எண்ணி ஏங்கிக் கொண்டு இருக்கிறது. வரண்ட பல போர்க்காலங்களைக் கடந்து, எமது தாயக மண்ணிலே தனித்துவமான சுயநிர்ணய உரிமையுடன் வாழும் காலம் எமது இனத்துக்கு நெருங்கிவிட்டது. இதனால் பல வழிகளாலும் எமது இனம் முன்னோக்கி சிந்திக்கவேண்டிய இன்றியமையாத தேவையானது தலைதாக்கியுள்ளது. அந்த வகையில் - ஒரு சமூகமானது தனது வாழ்வியல் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு பல காரணிகளில் முக்கிய கவனமெடுக்க வேண்டும். இவற்றில் ஒன்றே சூழல் பாதுகாப்பு

கூட்டுக்குடும்ப கிராம வாழ்க்கை முறமைத் தேவைகள் என்பது வேறு, தற்போது உள்ள இரசாயன பதார்த் தங்களோடு கூடிய நகரவாழ்க்கைத் தேவைகள் வேறு. ஆகவே தற்கால முன்னேற்ற நகர வசதிகளுக்கு அமைய, சூழல் பற்றிய எண்ணக்கருக்கள்



எம்மவருள் வலுப் பெறவேண்டும். ஆகவே, எமது தாயகத்தின் தூய்மையைக் கட்டியெழுப்ப நாம் முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் பற்றி நோக்குவோம்.

**தனிநபர்கள் உடனான சூழல் பாதுகாப்பு**

சூழல்பாது காப்பை முன்னெடுக்க ஒவ்வொரு தனிநபரும் ஆற்ற வேண்டிய கடமைகள்பற்றி நோக்குவோமெனில் - ஒவ்வொருவரும் தனது உடல் ரீதியான தோல் நோய்கள் உட்பட, அனைத்து நோய்களையும் கட்டுப்படுத்தசுயக்கூதார முறமைகளைப் பேணவேண்டும். தானும் தான் வாழும் சுற்றுச் சூழலும் தூய்மையாக இருக்க வேண்டும் எனும் எண்ணக் கருவானது ஒவ்வொருவரின் உள்ளத்திலும் வலுப்பெற வேண்டும். வீட்டு வளவுகள் மற்றும் வீட்டு எல்லைப்புறங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். வீட்டுச் சூழலில் எத்தனையோ பொருட்கள் கழிவு நீரைத் தேக்கிவைத்திருக்கும். இப்படியான பொருட்கள் உடனடியாக அகற்றப்பட்டு விடவேண்டும். ஏனெனில் இப்படிப்பட்ட அங்கிகளின் வதிவிடங்கள் வெவ்வேறு நோய்க் காவிகளான அங்கிகளை உருவாக்கும் இடங்களாக மாறிவிடும்.


இன்று எமது முன்னேற்ற வாழ்வியலில் பல உக்கிப் போகாத பொருட்கள் பாவனையில் பரிமாற்றப்படுகின்றன. இவற்றைக் கண்ட இடங்களில் போடாது, இறுதி அகற்றலுக்கு ஏற்ப தனியான இடத்திலே ஒன்று சேர்க்க வேண்டும். வேளாண்மைக்குப் பயன்

அன்றைய காலங்களில் இருந்த கிராமியச் சூழல் முறை தற்போது மாறிவிட்டது. கிராமிய வாழ்க்கை முறைமைகளும் பல தேவைகளிற் கூடான பொருட்பாவனைகளைக் கொண்டுள்ளன. இதனால் கிராமத்து மக்களின் பாவனைக் கழிவுகள் எப்படி அகற்றப்பட வேண்டுமென கிராமத்து அமைப்புகளே சிந்தித்துச் செயற்பட வேண்டும். நகரசபைகள், மாநகரசபைகளை நம்பி எமது நாடு நகரமாகியது தான் இறுதியில் கண்ட மிச்சமாகும். எமது கிராமங்களை நாமே தூய்மைப்படுத்த வேண்டும். இதற்குச் சனசமூக நிலையங்கள், இளைத்தொண்டர்சபைகள் போன்ற அமைப்புகள் மூலம் மக்களின் ஒன்றிணைந்த செயற்பாடானது நெறிப்படுத்தப்பட வேண்டும். கிராமத்து பொது இடங்களில் உள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவு நீர் தேங்கி நிற்கும் இடங்கள் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். உக்காத பொலித்தீன், பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை கிராமத்துக்கு புறம்பான இடத்தில் ஒன்று சேர்த்து, இறுதி அகற்றலுக்கு வழிசெய்யவேண்டும்.

கிராமத்து பொது இடங்களில் கழிவு சேகரிப்பான்களை வைத்தல் போன்ற செயற்பாடுகள் மூலம் எமது கிராமத்து சூழலை நாம் பாதுகாக்க முன்வர வேண்டும். இந்தப் பாதுகாப்பு சேவையை ஒவ்வொருவரும் தமது அன்றாட கடமைகளில் ஒன்றாகக் கருதித் தொழிற்பட வேண்டும். ஏனெனில் "உயிர்காக்கும் உத்தம சமூக சேவை" இதுவாகும்.

தொடர்ந்து ஒவ்வொரு பொது அமைப்புகள் ரீதியான சூழல் பாதுகாப்பு பற்றி நோக்குவோம்.

**ஆர்.கே.மேனன்**



## இதோ ரமழான் வந்துவிட்டது...

விசுவாசம் கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல், உங்கள் மீதும் நோன்பு (நோற்பு) கடமையாக்கப்பட்டிருக்கின்றது. அதனால் - நீங்கள் (உள்ளசக்தி பெற்று) பயபக்தியுடையவர்களாகலாம் (அல்குர்ஆன்: 2:183)

எமது நாளாந்த வாழ்வில் நற்பண்புகளை வளர்த்து, ஆன்மாக்களைத் தூய்மைப்படுத்தி, திடவறுதி, மனவலிமை, மனக்கட்டுப்பாடு, தன்னம்பிக்கை போன்ற அருங்குணங்களை வளர்த்து, தீமைகளின்பால் செல்லவிடாமல் மற்றும் வறுமைக் கோட்டின் கீழ்வாழும் ஏழைகளின் துன்ப, துயரங்களையும் அறிந்து, எங்களை நாங்கள் பக்குவப்படுத்தி, எங்களையெல்லாம் இந்த மண்ணிலே இருந்துகொண்டு அவனது பாதைதனிலே! நடைபோடவைக்க இதோ! வந்திருக்கின்றது புனிதம் பொருந்திய 'ரமழான்' (நோன்பு) இந்த ரமழானை எம்மையெல்லாம் நுகரச்செய்த வல்ல இறைவனுக்கே! அர்ப்பணம்.

சர்வ புகழும் அல்லஹ்துல்லாஹ்... இறை விசுவாசத்தை தன் இதயத்தில் உறுதிப்படுத்திக் கொண்ட ஒரு முஸ்லிமின் வாழ்வில் நோன்பு என்பது ஒரு முக்கியமான விடையமாகும். அத்தகைய ஒவ்வொரு உள்ளங்களும் இந்த ரமழானை ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். இதோ ரமழானும் எங்களிடம் வந்துவிட்டது. சுவனத்துக் கதவுகள் திறக்கப்பட்டு, நரகத்தின் கதவுகள் மூடப்பட்டு அக்கிரமம் புரியும் சைத்தான்கள் விலங்கிடப்படும் மாதம் இதோ!... எங்களிடம் வந்திருக்கிறது. எனவே, இந்த ரமழானை அடைந்தவர்கள் யாவருமே! பெரும்பாக்கியசாலிகள் எனலாம். இத்தகைய ரமழானைப் பற்றி வல்ல அல்லாஹ் உத்தஆலா சொல்லுகையில், சொல்கின்றான். இந்த மாதம் ஓர் அருள் பொழியும் மாதம். இந்த மாதத்தில் பசிகிடந்து, பட்டினிகிடந்து நீங்கள் நோற்கக்கூடிய நோன்பிற்கு நானே கூலியும் தருகின்றேன். இந்த நோன்பு உங்களுக்கு மாத்திரம் கடமையான தொன்றல்ல. உங்களுக்கு முன்னின்றவர்கள் மீது எவ்வாறு கடமையாக்கப்பட்டதோ! அவ்வாறே உங்களுக்கும் இந்த நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது. இதனால் உள்ள சுத்தி பெற்று, பயபக்தியுடையவர்களாக ஆகலாம் என்ற செய்தியை வல்லவன் அல்லாஹ் எமக்குக் கூறிக் காட்டுகின்றான்.

'அருமைத் தூதர் நபி' (ஸல்) அவர்களும் ரமழானைப் பற்றியும் அதில் நோற்கப்பட்டக்கூடிய நோன்பை பற்றியும் அதிகம் அதிகமாக ஆர்வமுட்டியுள்ளார்கள். சொல்லால் மாத்திரமின்றி, செயலாலும் எமக்கு வழிகாட்டிச் சென்றிருக்கிறார்கள் 'நபித் தோழரான ஹஸரத் அபு உமாமா' (ரழி) அறிவிக்கின்றார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அல்லாஹ்விடத்தில் எனக்கு நற்கூலியைப் பெற்றுத் தரும் ஒரு காரியத்தை ஏவுங்கள் எனக் கேட்டபோது, நீ நோன்பு நோற்றுக்கொள். ஏனெனில் அதற்கு நிகராக எதுவுமில்லை எனக் கூறினார்கள். (ஆதாரம்! அஹ்மத்)

அல்லாஹ்விடத்தில் ஒரு சிறந்த பெறுமதியான நற்கூலியைப் பெற்றுக் கொள்ளமுடியுமென்றால், நோன்பு நோற்று பெற்றுக் கொள் என்ற நபி (ஸல்) அவர்களின் வார்த்தையை எம் நெஞ்சினில் நிறுத்தி, எம்மிடம் வசந்தத்தின் செய்தியை ரமழான் வடிவில் கொண்டுவந்திருக்கும் நோன்பை நோற்று இந்த மாதத்தில் அதிகம் அதிகமாக தான தருமங்களைச் செய்து இந்த நாட்டினதும், இந்த நாட்டு மக்களினதும் சுபீட்சத்துக்கும் சுதந்திர வாழ்வுக்கும் வழிஅமைக்கப்பட்டு நாட்டின் நிலையான சமாதானத்துக்குமாக வல்ல இறைவனைப் பிரார்த்தித்து அருள் பெறுவோமாக.

**வாஸலி எஸ்.எம்.ஸஹீல்**



பாகும்.

இந்தச் சூழல் பாதுகாப்பானது - வாழ்வியலில் மிகமுக்கியமான ஒன்று. எமது எதிர்கால சந்ததிகள் உட்பட, அனைவரின் சுபீட்சமான வாழ்வுக்கும் அடிப்படை சூழல் சமநிலைகளே. இந்தச் சூழல் சமநிலைகள் சூழம்பும் போது, பலவகைப்பட்ட விபரீதங்கள் ஏற்படும். எமது தாயகத்தில் வாழ்கின்ற மக்கள் உன்னதமான சமூக மேம்பாடுகளோடு, வாழ்வியல் ரீதியாக உயர்வு பெற்று வாழவேண்டுமெனில் சூழல் பாதுகாப்பு என்கிற விடயத்தில் ஒவ்வொரு பிரஜையும் ஆழ்ந்த அக்கறை காட்ட வேண்டும்.

அறுவடையில் அமுதுண்டு அன்றலர்ந்த எமது சமூகம், இன்று அந்நிய நோய்களால் அழுகிச்சாகின்றது. சுத்தமான சுதந்திரக் காற்றைச் சுவாசித்த கிராமத்து வாழ்வுகள் எல்லாம் நகரத்து நகரங்களை நாடவேண்டிய வாழ்வியல் தேவைகள் தலை தாக்கியுள்ளது. வேப்பமரத்து வேரடியில் வேளாண்மை செய்த களையாற, வியர்த்த உடலுடன் காத்திருந்த காலமெல்லாம் கற்பனையிலும் எட்டாத கதைகளாக மாறிவிட்டது. இப்படியாக எமது சமூகமானது பல மாற்றங்களையும், பல தோற்றங்களையும் பெற்று வருகிறது.

மக்களின் தேவைகள் அதிகரித்து

# ஆங்காள் நாடாளுமன்ற தேர்தலில் ஆரம்ப கட்ட முடிவுகள் விரைவில்

காயுல் -  
ஆங்காள் நாடாளுமன்ற தேர்தலில் ஆரம்ப கட்ட முடிவுகள் விரைவில் வெளிவரவுள்ளது. தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெளிவரவுள்ள ஆரம்பகட்ட தேர்தல் முடிவுகளின்படி அமைக்கப்படவுள்ள புதிய நாடாளுமன்றத்திற்கான ஆசனங்களில் குறிப்பிடத்தக்கவற்றை முன்னாள் போர்வீரர்கள் வென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்திற்கும், மாகாணசபைகளுக்கும் நடந்த தேர்தலில் 50 வீதமானோர் வாக்களித்துள்ளனர். இது - கடந்த வருடம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தோரில் 20 புள்ளி குறைவான தெரிவிக்கப்படுகிறது.




முன்னாள் போர் வீரர் அப்துல் ரசூல் சேய் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். இவர் அங்கொய்பா அமைப்பின் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்கானவர். மற்றொரு சர்ச்சைக்குரியவரான ஷர்சாத் அலி என்பவரும் வெற்றி பெற்றுள்ளார். இவர் கிளர்ச்சிவாத குழுக்களுடன் தொடர்புடையவர் என நம்பப்படுகிறது.

கிறது. இவர் கிழக்கு மாகாணமான நன்காரின் பிரதான முன்னணி வேட்பாளராவார். தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் 7 வேட்பாளர்கள் உட்பட ஆயிரம் வரையான பொது மக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



## சதாமுக்காக வாதாடும் சட்டத்தரணிகளுக்கு பணம் எதுவும் வழங்கப்படவில்லையாம்



பாக்தாத் -  
ஈராக் முன்னாள் ஜனாதிபதி சதாம் கைது செய்யப்பட்டு இரகசிய இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடர்பட்டுள்ளன. சதாம் தனது ஆட்சிக் காலத்தில் ஷியா முஸ்லிம்களைக் கொன்று குவித்த வழக்கு விசாரணை இன்னும் இரண்டு வருடத்தில் தொடங்கவுள்ளது. ஏற்கனவே சில வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகிறது. அவருக்காக வாதாடும் சட்டத்தரணி கலீல் துலியானி கூறும் போது, - சதாமுக்காக இதுவரை வாதாடிய வழக்கில் எங்களுக்கு பணம் கொடுக்கவில்லை. இவ்வசமையே அவருக்காக வழக்கில் ஆஜராதி இருக்கிறோம். அவரிடம் பணம் இல்லை. அவரது குடும்பத்தாரிடமும் பணம் இல்லை.

அவருக்காக பணக்கார அரபு நாடுகளிடம் இருந்து பணம் வசூலிக்க முயற்சிகள் மேற்கொண்டோம். ஆனால் இதில் எந்த பலனும் கிடைக்கவில்லை.

சதாம் மீதான வழக்குகளை தொடர் ஈராக் அரசு இதுவரை 50 கோடி டொலர் செலவு செய்துள்ளது எனத் தெரிவித்தார்.

சதாமின் குடும்பத்தினர் கூறும்போது, சதாம் மீதான வழக்குகளில் அவருக்காக ஆஜராகும் சட்டத்தரணிக்கான செலவை அரசு ஏற்கவேண்டும். அத்துடன் பல்வேறு நிறுவனங்கள் நிதி உதவி அளிக்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

## ஈராகில் குண்டுத் தாக்குதல் 30 பேர் பலி; நூறுக்குமேல் காயம்!

பாக்தாத் -  
இஸ்லாமியர்களின் புனித ரமழான் மாதம் தொடங்கியுள்ளது. இதையொட்டி ஈராகின் பாக்தாத் நகருக்குத் தெற்கே இருக்கும் ஹில்லா நகரிலுள்ள மசூதியில் சிறப்புத் தொழுகை நடந்து கொண்டிருந்தது. ஷியா முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதி இது. ஏற்கனவே ஷியா பிரிவினருக்கும் சுனீ பிரிவு முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. ரமழான் மாதத்தில் தாக்குதலைத் தீவிரப்படுத்துங்கள் என்று சதாம் ஆதரவுத் தீவிரவாதிகளுக்கும் சுனீ பிரிவினருக்கும் அல்

- கொய்பா தலைமை அழைப்பு விடுத்திருந்தது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஹில்லா நகரில் ஷியா முஸ்லிம்கள் மசூதியில் தொழுகை நடந்துகொண்டிருந்தபோது திடீரென்று, மசூதியை ஒட்டி நிறுத்தப்பட்டிருந்த காரிலிருந்து குண்டு வெடித்தது. இதில் தொழுகை நடத்திக்கொண்டிருந்த 30 பேர் உடல் சிதறிப் பலியானார்கள். 100 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அந்த மசூதியும் கடுமையாகச் சேதமடைந்தது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பதற்ற நிலை அதிகரித்துள்ளது.

## வாழ்க்கையை மகிழ்வாக கழிப்பதில் அவுஸ்ரேலியர்கள் முதுவிடத்தில்!

உலகிலேயே வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிப்பவர்கள் அதிகம் உள்ள நாடு அவுஸ்ரேலியா. இந்தியா இதில் 4ஆவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்தில் உள்ள ஒரு நிறுவனம் பல்வேறு நாடுகளில் உள்ளவர்களை நேரில் சந்தித்து கணக்கெடுப்பு நடத்தியது. 30 நாடுகளில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

வாழ்க்கையில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? எதிர்காலத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என பல்வேறு கேள்விகள்

கேட்கப்பட்டன. இதில் அவுஸ்ரேலியாவில்தான் அதிகம் பேர் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

எதிர்காலம் சந்தோஷமாக வளமாக இருக்கும் என்று நம்பிக்கையோடு இருப்பவர்களும் அவுஸ்ரேலியாவில்தான் அதிகம். அங்கு 46 சதவீதத்தினர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். 2ஆவது இடத்தை அமெரிக்காவும் 3ஆவது இடத்தை எசுபாணியும் பிடித்துள்ளது.

## தமிழர் தரப்பு நியாயங்களை...

இலங்கைத் தீவின் சமாதான முயற்சிகளில் பங்கேற்றுள்ள இரு தரப்பினரில் ஒரு தரப்பாகிய தமிழரின் நியாயத்தைச் சொல்லும் பாதை களைத்தனது பயணத் தடை மூலம் ஐரோப்பிய ஒன்றியம் முடியுறியூழ் தன்னைச் சந்தித்த நோர்வே தூதரவரிடம் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் ச.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் நேற்று காலை நடைபெற்ற இந்தச் சந்திப்புக் குறித்து உடகவியலாளரிடம் ச.ப.தமிழ்ச்செல்வன் கூறியதாவது:

போர்நிறுத்த ஒப்பந்தம் நெருக்கடிக்குள்ளாகியுள்ள சூழல் குறித்து இன்றைய சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. தமிழர் தாயகத்தில் எழுந்த ஆதரவாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கொல்லப்பட்டிருக்கிற தீவிரமடைந்து வருகின்றன. இதை நிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதை வலுப்படுத்த வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவாக பிரிட்டன் வெளியிட்ட அறிக்கை தொடர்பான எங்களுக்கு கருத்தையும், கவலையையும் தெரிவித்தோம். இந்த நடவடிக்கையானது இலங்கைத் தீவில் அமைதியைக் கொண்டுவரும் இருதரப்பினருடைய சம அந்நஸத்தை, சம அங்கீகாரத்தைப் படைப்பதற்கும் வகையில் அமைந்துள்ளதாக தமிழ் மக்கள் அச்சமடைந்துள்ளது குறித்து நோர்வே தூதருக்கு எடுத்துவிளக்கப்பட்டது.

சர்வதேச சமூகத்தின் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கை பலவீனமடைந்து போகாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தினோம்.

போர் நிறுத்த அமுலாக்கம் தொடர்பான பேச்சுக்களை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றும் இந்தச் சந்திப்பில் வலியுறுத்தினோம். இது தொடர்பான எழுத தலைப்பீட நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை.

அண்மையில் வெளிவிவகார அமைச்சர் கெஃப்ரன் கதிர்காமர் படுகொலையையும், இங்கு நடைபெறும் சம்பவங்களையும் வைத்துக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியம் அத்தகைய முடிவை மேற்கொண்டதாக நோர்வேத் தரப்பினர் கூறினர். நாங்கள் அதுபற்றி ஒரு தெளிவான விளக்கத்தைக் கொடுத்தோம்.

கடந்த மூன்றரை ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான எழுதும் புரோஸிளர்களும், பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். யுத்த நிறுத்த அமுலாக்கம் அச்சுறுத்தப்படும் வகையில் பல்

வேறு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கூறியபடி ஆயுதக்குழுவை செயலிழக்கச் செய்யாமல் அவற்றை மீண்டும் செயற்பட வைத்துக்கொண்டிருக்கும் படைத்தரப்பினது செயற்பாடு பற்றிய குற்றச்சாட்டை முன்வைத்தோம்.

கதிர்காமரின் கொலையின் உண்மை நிலைகளை அறிந்துகொள்ளாமல் இலங்கை அரசின் ஒருதலைப்பட்சமான முறைப்பாடுகளையும், குற்றச்சாட்டுகளையும் மட்டும் நம்பி ஐரோப்பிய ஒன்றியம் இப்படியான முடிவுகளை எடுக்கக்கூடாது என்பதையும் சுட்டிக்காட்டினோம்.

அமைதி முயற்சிகளில் இரண்டு தரப்புகள் இருக்கின்றன. ஒன்று தமிழர் தரப்பு மற்றது சிங்களவர் தரப்பு. இரு தரப்பினரது நியாயங்களையும், நிலைப்பாடுகளையும் உள்வாங்கிக்கொண்டு தீர்மானம் எடுப்பதுதான் பொருத்தமானதாக இருக்கும்.

சமதரப்பு என்ற அடிப்படையில் தமிழர்களை பிரதிநிதிகளாகிய விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டைச் சொல்வதற்கான பாதைகளை உருவாக்கித் தரவேண்டும். இலங்கை அரசு மூலக் கருத்துகளையும் ஏற்றுக்கொள்வதென்பது எந்தவிதத்திலும் நியாயமற்றது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளோம்.

இதை ஐரோப்பிய ஒன்றியத்திடம் நோர்வேத் தரப்பு தெளிவுபடுத்தும் என்று நம்புகிறோம். ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவானது நோர்வே அனுசரணையின் முயற்சிகளுக்கு மட்டுமல்ல சமதரப்பில் ஒரு தரப்பினராகிய தமிழர் தரப்பை பலவீனப்படுத்தி இருக்கிறது. தென்னிலங்கைத் தீவிரவாத சக்திகள் உற்சாகமடைந்திருக்கிறார்கள். தமிழர்கள் மீது இன வன்முறையை, ஆக்கிரமிப்பை கட்டவிழ்த்துவிட சிங்கள இனவாதிகளுக்கு உற்சாகம் அளிப்பதுபோல் இம்முடிவு அமைந்திருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவினால் சிங்கள இனவாத சக்திகள் பலமடைந்திருக்கின்றன. விடுதலைப்புலிகளின் அரசியல் குழுவினர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளால் வரவேற்கப்படக்கூடாது என்று பிரிட்டன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அமைதி முயற்சிகளில் தொடர்புடைய இரு தரப்பினராகிய தமிழ் மக்களின் கருத்துக்களை எடுத்துச் சொல்வதற்கான வழிவகைகள் தான் தற்போது மூடப்பட்டுள்ளது. இது துரதிர்ஷ்டவசமாக

எனது. இதுதமிழ் மக்கள் அனைவரையும் கவலை கொள்ளச் செய்துள்ளது.

அதே நேரத்தில் தமிழர் தாயகத்தில் படுகொலைச் சம்பவங்கள் தீவிரமடைந்து இருக்கின்றன. குறிப்பாக எழுத மக்களும் ஆதரவாளர்களும் குறிவைத்து ஆயுதக் குழுக்களால் கொல்லப்படுகின்றனர். இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும். இதில் சர்வதேச சமூகம் கவனமெடுக்க வேண்டும் என்று நோர்வேத் தரப்பிடம் கூறியுள்ளோம்.

எங்களைப் பொறுத்தவரையில் சமாதான முன்னெடுப்புகளில் காத்திருப்பது, யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் வலுபுனைந்து இருக்கிறோம்.

ஆனால், தென்னிலங்கையைப் பொறுத்தவரை அதிகாரங்களைக் கைப்பற்றுவதில்தான் அரசியல்வாதிகள் காலம்காலமாகச் செயற்பட்டு வருகிறார்கள்.

ஒவ்வொரு ஆட்சித் தலைமைகளும் மாறும் போதும் எழுத மக்களும் நிலைமைகள் மாறும் என்று நம்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால் தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தான் கிடைத்தது. அதனால் புதிய தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் இலங்கை அரசியல் தலைமையானது இந்தச் சமாதான முன்னெடுப்புகளில் எவ்வளவு தூரம் அர்ப்பணிப்போடும், ஈடுபாட்டோடும் செயற்படுவார்கள் என்பதில் தமிழ் மக்கள் நம்பிக்கையற்றுத்தான் இருக்கிறார்கள்.

இப்போதுள்ள சூழலில் இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்களுக்கான வாக்கி வங்கிகளை நிரப்பிக்கொள்ளும் யுக்திகளில்தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள். எவருமே தமிழ் மக்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வு ஏற்படுத்தக்கூடிய நடைமுறைச் சாத்தியமான விடயத்தை வெளிப்படுத்தவில்லை.

சிங்கள இனவாதிகளுடன் சேர்ந்துகொண்டு தமிழ் மக்களின் நியாயமான நிலைப்பாடுகளுக்கு எதிரான கருத்துகளை மகிந்த ராஜபக்ச முன்வைத்து வருகிறார்.

அதேபோல் ரணிலை விக்கிரமசிங்கவும், சிறிலங்கை சுதந்திரக்கட்சி போன்றவற்றின் இணக்கப்பாட்டுன்தான் அமைதி முயற்சிகள் சாத்தியப்படும் என்று கூறிவருகிறார். ஆகவே இரு தரப்பினரது அண்மைக்கால கருத்துக்கள் எதுவும் தமிழ் மக்களுக்குச் சார்பானதாக, தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணக்கூடிய சூழலை ஏற்படுத்துகின்றனவாக இல்லை.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சுதந்திரமாக முடிவெடுப்பார்கள். கடந்த காத்தில் தேர்

தங்களின்போது தமிழ் மக்கள் தங்களது அரசியல் அபிபிராயங்களைச் சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதேபோல் ஜனாதிபதி தேர்தலிலும் எங்கள் மக்கள் தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார்கள்.

நீண்டகாலமாக இனவன்முறைக்கும், ஒடுக்கு முறைக்கும் முகம்கொடுத்த எம்மக்கள் அரசியல் விழிப்பு பெற்றவர்களாக இருக்கிறார்கள். மீண்டும் அமைதிப் பேச்சுக்களை இரு தரப்பினருக்கும் பொருத்தமான இடத்தில் நடத்துவதுதான் சமாதான சூழலைத் தோற்றுவிக்கும். இதில் சர்வதேச சமூகம் சரியான முடிவை மேற்கொள்ளும் என்று நம்புகிறோம்.

சர்வதேச சமூகத்தின் ஆதரவு, அனுசரணை ஆகியவற்றின் அடிப்படையில்தான் தமிழர் தரப்பின் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டது.

வரலாற்று அனுபவங்களில் காலம் காலமாக மாறிமாறி வந்த இலங்கை அரசு தலைமைகள் தமிழ் மக்களை ஏமாற்றுவதிலும், தமிழ் மக்கள் மீதான நெருக்கடிகளைத் தீவிரப்படுத்துவதிலும் தான் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆகவே, சிங்களத் தலைமைகளை தமிழர் தரப்பினர் ஒருபோதும் நம்பியதில்லை. இன்றைய காலகட்டத்திலும் சர்வதேச சமூகத்தின் செயற்பாடுகளால்தான் தமிழர் தரப்பு என்கிற வகையில் இந்தச் சமாதான முயற்சிகளில் நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்துள்ளோம். ஆனால் எம் மக்கள் தற்போது கவலை அடைந்துள்ளார்கள்.

நீண்ட சமாதான காலத்தின் மீது தமிழ் மக்கள் விரக்தியும், வெறுப்பும் அடைந்திருக்கிறார்கள். அதனுடைய வெளிப்பாடுதான் தங்களுடைய அரசியல் அபிபிராயங்களை நேரடியாகத் திரண்டு விடுத்துச் சர்வதேச சமூகத்துக்கு கோரிக்கை விடுகிற நிகழ்வுகள் அண்மைக்காலமாகத் தீவிரமடைந்துள்ளன.

நிச்சயமாக இந்த அபிபிராயங்களைச் சர்வதேச சமூகம் கவனத்திலெடுத்துத் தீர்க்கமான முடிவை வழங்கும் என்று நம்புகிறோம்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் விரைவில் சந்திப்புகளை நடத்தி முடிவுகளை மேற்கொள்ள உள்வோம்.

இலங்கையின் அரசியல் யாப்பை தமிழ் மக்கள் என்றோ நிராகரித்துவிட்டார்கள். தமிழர்கள் இலங்கையின் அரசியல் யாப்பை ஏற்றுக் கொண்டு அதன் தலைமைப் பதவிக்குப் போட்டியிடுவது தமிழர் தரப்பின் நிலைப்பாடாக இருக்காது என அவர் மேலும் தெரிவித்தார்.

# நமது ஈழநாடு

The Namathu Eezhanadu

The Leading Daily of Tamils' Homeland



கடந்த வருடம் ஒரே கூலில் பிறந்த ஊந்து குழந்தைகள் நேற்று கொழும்பில் தமது முதலாவது பிறந்த நாளை காசில் வீதி மருத்துவமனை வைத்தியர்கள், தாயியர்கள், உறவினர்கள் சகிதம் கேக் வெட்டி கொண்டாடியபோது எடுக்கப்பட்ட படம்.

## பாதுகாப்பைப் பஸ்படுத்தி மஹிந்த உத்தரவு!

கொழும்பு - கீழ்க்கு மாகாணத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த துரித நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சர் சின் செயலாளரையும், பொலிஸ்மா அதிபரையும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷே பணித்துள்ளார். கீழ்க்கு மாகாணத்தில் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷே தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றபோது அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

வடக்கிலும், கீழ்க்கிலும் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் சூழல் குமாரி...

தற்கொலை செய்துகொண்டார். ஜக்கிய தேசியக் கட்சியின் கருத்துரை மாடல் முன்னாள் அமைப்பாளர் மேர்வின் ஜே கூரேயின் மகன் குமாரி கூரே - ஹக்கீம் தன்னுடன் உறவு வைத்திருந்ததாகவும் தன்னை வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி ஏமாற்றியதாகவும் முன்னர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் ஹக்கீமின் ஜஸ் கிரீம் தொழிற்சாலையில் நேற்று அதி காரை குமாரி கூரே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக கொள் ளுப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கையில் -

ஹக்கீமுக்குச் சொந்தமான ஜஸ் கிரீம் தொழிற்சாலைக்கு நேற்று அதி காரை 3 மணிக்கு குமாரி கூரே சென்றார் அதன்பின் னர் அங்கிருந்து வெளியேறிய அவர் - வாகன நிறுத்த யூரிடத்துக்குச் சென்று தன்மீது பெற்றோலை உற்று தீவைத்துக்கொண்டார். இதை அங்கிருந்த பாதுகாப்புப் பிரிவினர் அவதானித்துள்ளனர்.

தீக்குளித்த இவர் பலத்த எரி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரை ஹக்கீம் சென்று பார்வையிட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு மணிநேரத்தின் பின்னர் குமாரி கூரே உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் மேலும் தெரி வித்தன.

## தினமுரசு அலுவலகம்...

வெள்ளவத்தை - நெல்சன் அவெனியூவில் உள்ள தினமுரசு பத்திரிகை அலுவலகத்துக்கு முன்பாக ஈ.பி.டி.பிபிள் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட செயலாளர் அன்றளிப்பிள்ளை ஜெயராஜின் வான் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்து கலாசார அமைச்சுக்குச் சொந்தமான இந்த வானிலேயே குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதனால் வான் முற்றாகச் சிதைந்து சின்னா பின்னமானது. இந்தக் குண்டுவெடிப்பில் தினமுரசு அலுவலகத்தின் ஒரு பகுதி மற்றும் அயற்பிரதேசங்களில் சேதங்கள் ஏற்பட்டன.

ஒன்று உருவாகவேண்டும் என்றும், அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் கொலைச் சம்பவங்களை தாம் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார். (01)

## பயணத்தடை...

தூதுவர் ஹான்ஸ் பிரிட்லர் தெரிவித்தார். கிளிநொச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் - ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. வன்முறையற்ற - சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கும் அனைவரும் தங்களது வாக்குகளை பதிவு செய்வதற்குமான சாதகமான சூழ்நிலையை உருவாக்க விடுதலைப் புலிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

அமைதி முயற்சிகளையும் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் பாதிக்கும் வன்முறைகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. ஜெரோப்பிய ஒன்றியத்தின் பயணத்தடை குறித்தும் இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டது. அது தொடர்பாக ஊடகவியலாளரிடம் தெரிவிக்க விரும்பவில்லை. அனைத்துத் தரப்பு வன்முறைகளும் நிறுத்தப்படவேண்டும். தேர்பாதைய வன்முறைகளை ஈகச் சுடரை அவரது சகோதரர் ஏற்றி வைக்க, லெப். கேணல் ராஜன் கல்விப் பிரிவுப் பொறுப்பாளர் கீதன் மலர் மாலை அணிவித்தார்.

சிற்ப்புரையை கேணல் சூசை நிகழ்த்தினார். பின்னர் பயிற்சியில் தமது திறனாற்றலை வெளிப்படுத்தியது உணைப்படை வீரர்களுக்கான பரிசீலனைகளை கேணல் சூசை வழங்கி கொளரவித்தார்.

## மனவாற்றில்...

லெப். கேணல் திருவடிபின் திருவுருவப் படத்துக்கான ஈகச் சுடரை அவரது சகோதரர் ஏற்றி வைக்க, லெப். கேணல் ராஜன் கல்விப் பிரிவுப் பொறுப்பாளர் கீதன் மலர் மாலை அணிவித்தார்.

பட்டிருந்த நேரக் கணிப்பு குண்டு அதி உயர்ச்சித் தொகுப்புகளே இந்தச் சம்பவத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளையிற் வானின் அடிச் சுட்டத்திலேயே குண்டு பொருத்தப்பட்டிருந்ததாகவும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட செயலாளர் அன்றளிப்பிள்ளை ஜெயராஜை இலக்குவைத்தே இந்தக் குண்டு பொருத்தப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்தன.

குண்டு வெடிப்பு நிகழ்ந்ததையடுத்து பொலிஸாரும் அதிரடிப்படை யினரும் இராணுவத்தினருமாக அப்பகுதியைச் சுற்றி வளைத்ததுடன், தேடுதல்களையும் மேற்கொண்டனர். இந்தச் சம்பவத்தையடுத்து பம்பலப்பட்டி, வெள்ளவத்தைப் பகுதிகளில் நேற்றுக்காலை பெரும் பரபரப்பு நிலவியது.

# தமிழ் - முஸ்லிம் கலவரத்தை அம்பாறையில் தூண்ட முயற்சி!

## விடுதலைப் புலிகள் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே கலவரத்தை தூண்டுவதற்குச் சில அரசியல் சக்திகள் முனைவதாக விடுதலைப் புலிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கல்முனை பிரதேசத்தில் நேற்று முன்தினம் முஸ்லிம் தேங்காய் வியாபாரியான மொகமது வஹாப் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த மற்றொரு வியாபாரி காயமடைந்துள்ளார். இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தமிழ்ப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதால் கல்முனை பிரதேசத்தில் நேற்று இரண்டாவது நாளாகவும் பதற்றம் நீடித்தது. இந்தச் சம்பவத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தொடர்புபடுத்தி சில அரசியல் சக்திகள் கட்டவிழ்த்துவிட்டுள்ள செய்திகளை விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவ

ட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுள்ள அறிக்கையில் - தற்போது தேர்தல் காலம் என்பதால் இந்த அரசியல் சக்திகள் இப்படியான இன வன்முறைகள் மூலம் அரசியல் ரீதியில் தேடுவதற்கு முயற்சி செய்கின்றன. இதற்குத் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒருபோதும் இடமளிக்காமல்

விழிப்புடன் இருக்கவேண்டும். கொல்லப்பட்டவரின் குடும்பத்தினருக்கு எமது அனுதாபத்தைத் தெரிவிப்பதோடு இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று அவர் கூறினார். இதனிடையே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில் நேற்று கல்முனை பிரதேசத்தில் முழு கடை அடைப்பு நடைபெற்றதால் வழமை நிலை பாதிக்கப்பட்டிருந்தது.

## கொழும்பு

விடுதலைப் புலிகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக்கொள்வதாக அருட்பிரகாசம் (அருள்) தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளிடமிருந்து நான் எதிர்பாத்த ஆதரவு கிடைக்கவில்லை. விடுதலைப் புலிகளுடன் இது தொடர்பாக நான் பேசினேன். அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனது முடிவை அறிவிக்க மாறு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதினேன். ஆனால்

## கொழும்பு

சர்வதேச மனித உரிமை ஆலோசகர் இயன் மாட்டின் ஒன்பது நாள் விஜயமாக நாளை கொழும்பு வரவுள்ளார். இவர் 16 ஆம் திகதிவரை இங்கு தங்கியிருப்பார். இங்கு தங்கியிருக்கும்போது அரசாங்க அதிகாரிகள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொது நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இவர்களுக்கும் அழைக்கப்பட்டவர்கள் 10 பேரே அனுமதிக்கப்படுவர். ஊடகவியலாளர்கள் தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையைப் பயன்படுத்தித் தேர்தல் செயலகத்துக்கு செல்ல முடியும். வேட்பாளர், மனுவில் கையொப்பமிடுபவர், இன்னுமொருவர் என மூவரும் முதலாம் இலக்க வாசல் வழியாகவே செல்லவேண்டும். ஊடகவியலாளர்கள் மற்றும் விருந்தினர்கள் இரண்டாவது வாசல் வழியாகவே செல்லவேண்டும்.

வேட்பாளர்களின் வாகனங்கள் தேர்தல் திணைக்களத்துக்கு நிறுத்தலாம். ஆனால், மனுவில் கையொப்பமிடுபவர் மற்றும் அவருடன் வருபவர், விருந்தினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரும் தேர்தல் திணைக்களத்துக்கு வெளியேயே வாகனங்களை நிறுத்தவேண்டும். தேர்தல் திணைக்களத்துக்கு வரும் அனைவரும் பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்தப்படுவர். எவ்வித ஆயுதங்களும், செல்போன் மற்றும் கமராக்கள் கொண்டுவர தடைவிதிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான நிகழ்வுகள் அனைத்தும் தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி மற்றும் தனியார் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்புச் செய்யப்படும். வேட்புமனுக்கள் இன்று காலை 9 மணி தொடக்கம் 11 மணி வரை தாக்கல் செய்யப்படும். வேட்புமனுக்கள் தொடர்பாக ஆட்சேபனை தெரிவிப்பதற்கு அரை மணித்தியாலம் ஒதுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

## மட்டக்களப்பு

சைக்கிள் ஒன்றில் வந்த திருவாரீரணேட தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றார். இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்தினால் விபலானதாக சந்தியில் நின்ற ஒன்பது பொதுமக்களும் ஒரு பொலிஸ் காரரும் காயமடைந்தனர். இவர்களில் கவர் படுகாயமடைந்த நிலையில் வானூர்திசேனை வைத்தியசாலையில் இருந்து மட்டக்களப்பு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். சம்பவத்தைப்பற்றி அந்தப் பகுதியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், எவரும் கைது செய்யப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

## போட்டியிலிருந்து விலகினார் அருள்!

விடுதலைப் புலிகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக்கொள்வதாக அருட்பிரகாசம் (அருள்) தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளிடமிருந்து நான் எதிர்பாத்த ஆதரவு கிடைக்கவில்லை. விடுதலைப் புலிகளுடன் இது தொடர்பாக நான் பேசினேன். அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனது முடிவை அறிவிக்க மாறு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதினேன். ஆனால்

என்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இதன்பின் இரண்டு நாள் விஜயமாக 13 ஆம் திகதி கிளிநொச்சி வரும் அவர், விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இதன்பின் மட்டக்களப்புக்கு செல்லவுள்ள இவர் அங்கு படை அதிகாரிகளையும், தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

## கொழும்பு

கிங்ஸ்லி வீரரண அந்த இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதல் நடத்திய நபர்கள் தாக்குதல் நடத்திய நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. மகாமாயூர வீதி, மடகோவைச் சேர்ந்த கிங்ஸ்லி வீரரணவின் தாயார் தமிழ்ப் பெண் என்றும் தந்தையார் சிங்களவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

## சி ரேஷ்ட...

34 வயதான இவர் ஈ.பி.டி.பிபிள் சிரேஷ்ட உறுப்பினராவார். இவரது சடலம் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. உட்புவெளிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

## திருமலையில்...

இதன்பின்னர் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் பெண்ணொருவர் காலில் காயமடைந்தார். இவர்கள் மூவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தை அடுத்து படை யினர் அந்தப் பகுதி ஊடான போக்குவரத்தை தடைசெய்து சுற்றிவளைப்பு தேடுதல்களை மேற்கொண்டனர். காவலரண் மீது விசப்பட்ட கைக்குண்டொன்று வெடிக்காத நிலையில் கண்டிட்டுக்கப்பட்டு இரவு 9.15 மணியளவில் படைவழிவழி வெடிக்கவைக்கப்பட்டது. (04)

### மரண அறிவித்தல்

ஆறுமுகம் சிவபாலசுந்தரம் (RVG டிடி கம்பனி)



கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும், குப்பிளாணை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சிவபாலசுந்தரம் அவர்கள் 06.10.2005 வியாழக்கிழமை (நேற்று) காலமானார். அன்னார் காலஞ்சென்ற க.ஆறுமுகம் மற்றும் மாணிக்கம் ஆகியோரின் மகனும், கணபதிப்பிள்ளை, காலஞ்சென்ற பரமேஸ்வரியின் மருமகனும், காலஞ்சென்ற கமலாதேவியின் அன்புக்கணவரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், கனகேஸ்வரி மற்றும் விசாலாட்சி, கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும் இராசலட்சுமி, விஜயலட்சுமி (ஜேர்மனி), பன்னீர் விங்கம் (ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, பஞ்சலிங்கம், செல்லத்துரை மற்றும் புலனேஸ்வரன் (முகாமையாளர் - வன்னி வேளாண் தொழில்நுட்பம்), அரவிந்தநாயகி (கல்வியங்காடு) ஆகியோரின் மைத்துனரும், தெட்சணாமூர்த்தி (G.S - புன்னாலைக்கட்டுவன்), சூரியகுமார் (ஜேர்மனி), விஜயதாசன் (ஜேர்மனி), நிரஞ்சலா (ஜேர்மனி) ஆகியோரின் சகலனுமாவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் 07.10.2005 (இன்று) வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் பிற்பகல் 3.00 மணி யளவில் குப்பிளாண் தெற்கு காடா கரம்பை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்று, உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் தெட்சணாமூர்த்தி (சகலன்) குப்பிளாண் தெற்கு (2079) (G.S புன்னாலைக்கட்டுவன்)